

“哈电”是哈尔滨电气集团有限公司的简称，由“哈”字和“电”字组成。其中，“哈”字取自于“哈尔滨”，“电”字取自于“电力”。公司名称中的“哈”字，既代表了公司的地域属性，又体现了公司的历史渊源。“电”字则突显了公司的行业特征，具有很强的识别度。

“哈电”二字，笔画流畅，结构合理，具有较强的视觉冲击力。其中，“哈”字的“口”部，巧妙地融入了“电”字的“点”部，使得两个字在视觉上形成了一个整体，体现了“哈电”作为一个整体企业的形象。同时，“哈”字的“口”部，也寓意着公司的发展前景广阔，未来充满希望。

“哈电”二字，不仅具有较高的艺术价值，而且具有深刻的文化内涵。它不仅仅是一个企业的名称，更是公司精神的象征。公司名称中的“哈”字，体现了公司对地域文化的尊重和传承；“电”字，则体现了公司对行业的热爱和执着。公司名称中的“哈”字，还体现了公司对地域文化的尊重和传承；“电”字，则体现了公司对行业的热爱和执着。



.....	1
B A	2
C	7

In this circular, unless the context otherwise requires, the following expressions have the following meanings:

“**A_ir A_j g f A^{gg} A_k . . .**” r A_i g f gg A_j . . . f . . . g **gg**,
 g f **g** r r g g **g f** . . .

“**gg A_i . . . (g)**” . . . , g A_ib **g** . . . , **g** r . . . g . . . , g’

“**(g)**” b **g** f r A_i g’

“**g . . .**” b . . . A_ir A_j . . . , **g**, A_i . . . A_jr r **g**
 g b . . . , g r g f A_i r
 g **g** A_i A_j . . .

“**r A_i (g)**” **g** r A_i (g) f . . .

“**g . . .**” r **g** r . . . r f . . . b
A_i . . . **g** f r A_j . . . , 17 . . . g . . . A_j . . . , 3
 g, f . . . g r A_i, b . . . ,
r A_i . . . , g b A_j f . . . , **g**, 2
r 2016 . . . 00 . . .

“**g . . .**” . . . , A_i . . . A_j . . . g r . . . , f . . .

“**g . . .**” g . . . b A_if . . . , **g** f r . . . r g f . . . g
A_iA_j . . . A_i**g** . . . , A_i . . .

“**r g (g)**” g r . . . **g** (g) f . . .

“**A_i . . . A_j . . .**” A_i . . . A_j . . . f . . . , **g**

“**A_i . . .**” A A A . . . , **g** g f r . . . g . . . g r g g g g
b . . . g r f . . . A_i f . . .

“**g . . . A_i . . . g . . . g**” b . . . A_i g . . . , g . . . f . . . f . . . f . . . f
A_i g f . . . g . . . f . . . f . . . A_i g . . . , g . . . , . . . , **g** . . . g
r . . . **g** . . . A A g A . . . , A_i . . .

— A — A C — A C A —

கு r s s f கு s ArA s f A ss A

s , ArA 82, A r கு

கு A r s s 11 கு rA s, f A r r s r கு A கு rA s
(கு கு கு rA s). A கு rA s s b A கு b s r கு s r . A
கு rA s b A கு f r A கு s கு b s கு f rA s r
s r கு r r s r 5% (A கு 5%) f s s கு s r s b s r கு s
r r s r கு f r r . A f r . A f r .
கு rA rA கு கு s r s s A A s A s r கு s r
s s 7 கு s r கு b s r கு A A s A s r கு s r
கு s s A கு s b r . 7 கு s b f r கு f
s r கு s r .

s r கு b கு

கு A r s s 7-13 கு rA s, f A r r s r கு கு
A கு rA s, A A f r s r கு f r s b s f கு A
கு rA s b A கு b s r கு s r . A கு rA s b A கு f r
A கு s கு b s கு f rA s r s r 5%
(A கு 5%) f s s கு s r s b s r கு s r
f r r . A f r . கு rA rA கு கு s r
s s A A s A s r கு s r . 7 கு s r கு b s r
A A s A s r கு s r . 7 கு s b f r கு f s r கு s b
r .

s , ArA 158, A r கு

கு A s f s , கு கு A s f s ,
A A s கு கு கு கு r s b r கு கு A A s r r
A A s கு கு கு f s r கு f s r A A s s
s A f s A f f r A s . கு கு s r f s f r r s A f
r r f A r r f s f r s b கு கு b s s r f
கு கு s s f A s s .

s r கு b கு

கு A s f s , கு b r கு கு A A s r

க , ArA 15 , A rக

f r gAr g f g r த b க A , த , r ,
r க A g gAr g r g க , A , g , A த b f r .
g r க g , க A , A , g க க த r , g , b
r க A த A , r , A , g க க த r ,
A , g க க f , r g b , r க f , A , g
r , A த A , f , r க , A , g க க , g , A
g g , A f , A , f , A g f , g A த f , r , A g .

க , r , க b க

f r gAr g f g r த b க A , த , r ,
r க A g gAr g r g க , A , g , A த b f r .
g r க g , b , r , A த A , A , த r , g .

க , ArA 160, A rக

A , r , r g , f , A , f , r , b , க , த , A , g , b , g
b , r , க , A , A , g க க , த r , g , A த , A
r , r , r , r , A , g க க , f , A , r , g , g , க .

க , r , க b க

A , r , r g , f , A , f , r , b , க , த , A , g , b , g
b , r , க , A , A , த r , g .

க , A , r g , r , த , g , ArA g f A g g A , b
r , g , r , த , g , f , r , A , g ,

b , g , f , r , A , g , த , f , r , த b , f , த
r , g , b , r , g , A , A த , g , f , , r , த r , r , r , g , A
g , A , g , r , r , g , r , g , b , r , g , த r , r ,
b , g , f , r ,

A A A , 3 , 3 7 8 f g A A r b
 க f r A , 17 r A , 3 க்கு , கு, f , g r A,
 b , r A , 3 b A f , 2 r 2016 .
 00 . A rg , b r g , 2 கு g Ar A g f
 Agg A , A f r f r g , 2 b A g k குக் A கு g
 A A r

r கு த கு கு g A , கு r , A g r ,
 g A , g r A , g r கு r g g b b
 r , 4 00 , . கு , r 2016.

r r , கு கு , r r , g k A , f r f
 r , A , g r A , g r கு r , கு r , r , g k ff A
 f , A , 3 கு , கு, f , g r A , b , r
 r A , 3 b A f , g g g b கு g g g
 f , r(24) g b f , r , கு f , r , கு r , கு r
 f , f r , r , r , r , f , r , கு , கு , கு , g
 கு , r , r f , f , g .

r , r , g f , r , g r , கு , கு ,
 r , g r f , b g f , b A g k f , r , கு , 30 A , b r 2015 .
 க , 2 r 2016 (b) , கு , A , r , r , g r f , g
 b , r , கு , r , கு , g r , r , r , g r b , r , b , A , g , g
 கு , கு , g , b , r , கு , கு , g
 r , f , b , A , g , b , r , கு , கு , g , b , r , r ,
 g , கு , g , , r , g , f , g , A , கு , r , g
 A , f , A , g , b , கு , g , , g , r , g ,
 க , 1712-1716, 17 r , , r , 183 , , ,
 , , r , 4 00 , . , கு , 2 A , b r 2015 .

C A

r A , g b , g A , r g , r g A , f , கு ,
 A , g f , A , g A , g , r , g , f , , , , ,
 க , A , , , , , , , , , , , , , , , , , , ,
 ,

. B A

ગ્રામ ર આત્મ ગ્રામ ગ્રામ આ આ ગ્રામ ગ્રામ ગ્રામ
અર ગ્રામ ફર ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ
ત્રામ ગ્રામ ફર ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ
આ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ
સ્વામી ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ
ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ ગ્રામ
ગ્રામ .

નિઃફળ ,
ત્રામ ત્રામ
ચેલ્લા ચેલ્લા
અનુભૂતિ

Company Secretary

Hong Kong Exchanges and Clearing Limited and The Stock Exchange of Hong Kong Limited take no responsibility for the contents of this announcement, make no representation as to its accuracy or completeness and expressly disclaim any liability whatsoever for any loss howsoever arising from or in reliance upon the whole or any part of the contents of this announcement.



Notes:

1. මුදලක් අවස්ථාව සඳහා තුන් නියම පෙන්වනු ලබයි. මුදලක් අවස්ථාව සඳහා තුන් නියම පෙන්වනු ලබයි. මුදලක් අවස්ථාව සඳහා තුන් නියම පෙන්වනු ලබයි. මුදලක් අවස්ථාව සඳහා තුන් නියම පෙන්වනු ලබයි.